

திருவருகைக்காலம் 2ஆம் வாரம் - ஞாயிறு

மூன்றாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை

பரலோகத் தந்தையின் பாதையை மண்ணில் ஏற்படுத்த, நீதி, நேர்மையை நிலைநாட்ட, வரவிருக்கும் இறைமகன் இயேசுவை வரவேற்க தயாராக இன்றைய திருவருகைக் காலம் முதலாம் ஞாயிறு நம்மை அழைக்கின்றது. திருவருகைக் காலத்தில் வர இருக்கும் ஒவ்வொரு ஞாயிறும் ஒரு சிறப்பான மையக்கருத்தை சிந்திக்க அழைக்கின்றது. இன்றைய ஞாயிறு 'நம்பிக்கை' எனும் செய்தியை தருகின்றது.

“வளமுள்ளவனுக்கு பணத்தின் மீது நம்பிக்கை; எளியவனுக்கு நல் மனத்தின் மீது நம்பிக்கை.” நாளைப் பொழுது நமக்கு உண்டு என்ற நம்பிக்கையில்தான் எறும்புகள் கூட நாளைப் தேவைக்காக இன்றே சேமிக்கிறது. எனவே நம்பிக்கை ஒளி நம்மை ஏற்றப்பட்டால் தான் வாழ்க்கையின் இருள் விலகி ஓடும்; பாதை தென்படும்.

இன்றைய முதல் வாசகத்தில், “தாவீதின் மரபிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன்” என்று ஆண்டவர் வாக்குறுதி தருவதாக கூறுகிறார் எசாயா இறைவாக்கினர். நீதியையும் நேர்மையையும் அவர் நிலைநாட்டுவார் என்று இயேசுவின் பிறப்பும் அவரின் நற்குணங்களும் வெளிப்படுத்தப்படுகின்றது. இயேசுவின் வருகை அநீதியை அழித்து, கயமையை நீக்கி, மகிழ்வைப் புகுத்தி, மனதை பொலிவாக்கட்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், “மானிடமகன் முன்னிலையில் நிற்க எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்” என்று நம் பாதைகளை செம்மையாக்க இயேசு அழைப்பு விடுக்கிறார். இறைமகன் வருகையின்போது நடப்பவற்றை கூறுகிறார். இவ்வுலக காரியங்களில் பயங்களும் பதற்றமான செயல்களும் எழும்போது 'தலைநிமிர்ந்து நில்லுங்கள்' என்கிறார் இயேசு.

இறைவன் படைத்த இயற்கை எல்லாமே சரியாகத்தான் இயங்குகிறது; நம்மையும் இயக்குகிறது. ஆனால் மனிதன் தான் தனது உணவை அடுத்தவரின் வயிற்றில் தேடுகிறான். தேவைகளை அதிகரித்து அதை நிறைவேற்ற ஒரு எந்திரமாகவே மாறிவிடுகிறான். இதன் விளைவு, அதீத தேவைகள் ஏமாற்றத்தைத் தரும் போது நம்பிக்கை தேய் பிறையாகிறது. ஒளியின்றி இருண்டு விடுகிறது. பலமுறை கீழே விழுந்தவனுக்கு நிலம் தட்டிக்கொடுத்து தன்னம்பிக்கையைத் தருகிறது. நாமும் நம்பிக்கையில் அதிகப்படவும், விழுந்த இடத்திலேயே கிடக்காமல், விழுந்து எழுந்து நடக்கவும், நல் நம்பிக்கையை நம்மில் ஏற்படுத்தவும் இத்திருவருகைக்கால திருப்பலியில் சிறப்பாக வேண்டுவோம்.

மன்றாட்டுக்கள்:

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. நீதியின் வேந்தரே எம் இறைவா!

உமது நீதியை நிலைநாட்டவும், மக்களை நீதியின் பாதையில் வழிநடத்தவும், நீர் தேர்ந்து கொண்ட திருத்தந்தை, ஆயர்கள், துறவறத்தார் அனைவரும்

இறைநம்பிக்கையில் வளர்ந்து வழிநடத்திட வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

2. பாவினை மீட்க மனிதனாய் அவதரித்தவரே!

உம் பிறப்பு விழாவை எதிர்நோக்கி காத்திருக்கும் நாங்கள், இவ்விழாவின் மறை பொருளை அறிந்து, எம் பாதையை சீர்படுத்தி, தூய உள்ளத்தை பெற்றுக்கொண்டு எம் உள்ளத்தில் உம்மை வரவேற்கும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

3. நம்பிக்கையின் வேந்தரே எம் இறைவா!

எம் நாட்டை ஆளும் தலைவர்கள் மக்களை நல்வழியில் நடத்தி, மக்களுக்கு நம்பிக்கையூட்டும் செயல்களை செய்து, வளமான வாழ்வுப் பாதையை அமைக்கும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

4. விழிப்பாயிருங்கள் என்றவரே எம் இறைவா!

உம் வழியில் பயணிக்காது, உம்மை எதிர்கொள்ள தடையாக இருக்கும் இவ்வுலக கவலைகள், பிரச்சனைகளில் இருந்து எங்களை மீட்க வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

4. நலன்களின் நாயகனே எம் இறைவா!

எம் பகுதியில் போதிய மழை பொழிந்து நீர்நிலைகள் நிரம்பவும், வேளாண்மை சிறந்து பொருளாதாரம் உயரவும், குடும்பங்களில் அமைதி சந்தோஷம் நிறைந்திருக்கவும், படிக்கும் குழந்தைகள் ஞானம், கல்வியில் சிறக்கவும், நோயாளிகள் நலனைப் பெறவும், வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை வரம் வேண்டுவோர் உம் அருளால் பெற்றுக்கொள்ளவும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாலூர்சத்திரம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 944 314 0660; www.arulvakku.com